



இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

AA3 பரீட்சை - ஜனவரி 2017
(January 2017 Examination - AA3 Level)

வினாக்களும் விதந்துரைக்கப்பட்ட விடைகளும்
பாட இலக்கம் : **AA31**

நிதிக் கணக்கீடும் அறிக்கையிடலும்
(FAR)

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்
இல, 640, வென். முறுத்தெட்டுவென ஆனந்த நாஹிமி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05

தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவின் ஒரு வெளியீடு

இலங்கை கணக்கீட்டுத் தொழில்நுட்பவியலாளர் கழகம்

கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு

AA3 பரீட்சை – ஜனவரி 2017

(AA31) நிதிக் கணக்கீடும் அறிக்கையிடலும்

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

பகுதி - A

எல்லா வினாக்களுக்கும் விடை எதிர்பார்க்கப்படுகின்றது

மொத்தம் 20 புள்ளிகள்

முதலாம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

a) ஒரு சொத்து கடந்த நிகழ்வின் விளைவாக மாறும், அதில் இருந்து நிறுவனம் கட்டுப்படுத்தப்படும் மூலமாகும். எதிர்கால பொருளாதார நன்மைகள் நிறுவன தொடர் இயக்கத்திற்காக எதிர்பார்க்கப்படுகிறது.

(02 புள்ளிகள்)

- b) 1. நிதி அறிக்கை / கூற்றின் நோக்கம்
2. பயனுள்ள நிதி தகவல் தரப் பண்பு.
3. மூலதனம் மற்றும் மூலதன பராமரிப்பு எண்ணக்கரு.

(03 புள்ளிகள்)

(மொத்தம் 05 புள்ளிகள்)

இரண்டாம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

- a) 1. பணப்புழக்க அறிக்கை, பணம் மற்றும் பண சமமான உருவாக்கம், ஒரு நிறுவனத்தின் இயலும்தன்மையை மதிப்பிடுவதற்கு உதவுகிறது.
2. அது எதிர்கால காசுப்புழக்கத்தின் தற்போதைய மதிப்பை கணக்கிட மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் மத்தியில் அவர்களை ஒப்பிட்டு நிறுவனம் செயல்படுத்துகிறது.
3. அது பணம் மற்றும் பல்வேறு நோக்கத்திற்காக திறம்பட பயன்படுத்த உருவாக்க ஒரு நிறுவன திறனை புரிந்து கொள்ள உதவுகிறது.
4. அது நிதியறிக்கையின் இதர பாகங்களை இணைத்து பயன்படுத்தப்படும் போது நிகர சொத்துக்கள் மற்றும் நிதிக்கட்டமைப்பிற்கு சாத்தியமுள்ள மாற்றுங்களுக்கு ஒரு நல்ல புரிதலைக் கொடுக்கிறது.
5. வரலாற்றுப் பணப்புழக்க தகவல் எதிர்கால பணப்புழக்கங்கள் நேரம் மற்றும் நிச்சயமின்மையால் அளவானது தீர்மானிப்பதற்கான ஒரு சுட்டிக்காட்டியாகப்பயன்படுத்த முடியும்.
6. உண்மையான பணப்புழக்கங்கள் மேலே எதிர்கால பணப்புழக்க கட்டுப்பாட்டை திட்டமிட சுட்டும் அளவை பயன்படுத்த முடியும்.

(03 புள்ளிகள்)

- b) 1. திறைசேரி உண்டியல்.
 2. வங்கியுடன் நடைமுறைக் கணக்குகள்.
 3. சேமிப்புக் கணக்குகள். (காசும் காசுக்கு சமனானவையும் மற்றும் நாளாந்த பணநிர்வகித்தலும்)
 4. வங்கி மேலதீகப்பற்று.
 5. கையிலுள்ள பணம்.

(02 புள்ளிகள்)

(மொத்தம் 05 புள்ளிகள்)

மூன்றாம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

1. அருவச்சொத்தல்ல.

காரணம்: திறனுள்ள ஊழியர்களை நிரந்தர அடிப்படையில் மாதாந்த ஊதியம் ரூ500,000 இற்கு ஆட்சேர்ப்பு வளர்ச்சி செயல்முறையுடன் தொடர்புடைய ஒரு செலவினமாக கருத முடியாது. அது வளர்ச்சி நிலையின் பின்னர் கூட தொடர்ந்தும் வேண்டும் ஆகையால் அத ஒரு ஆட்சேர்ப்பு செலவாகும்.

2. அருவச் சொத்து.

காரணம்: ரூ 2.5 மில்லியனுக்கு மென்பொருள் கொள்வனவானது அருவச்சொத்தாக அங்கீகரிக்க முடியும். மென்பொருளை நிறுவாதவிடத்து, வர்த்தக உற்பத்தியை ஆரம்பிக்கமுடியாது, இதனால் மென்பொருள் இல்லாத / விடத்து எதிர்கால பொருளாதார நன்மைகள் சாத்தியமற்றதாகிவிடும்.

3. அருவச் சொத்து.

காரணம்: ஏற்றுமதி அனுமதிப்பத்திரக் கொள்வனவு அருவச்சொத்தாக கருதப்படும். ஆதனால் 1 மில்லியன் மூலதனமாகிறது. வெளிவாரியாக வாங்கிய உரிமம்

(05 புள்ளிகள்)

நான்காம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

கையிருப்பு தாள் (கையிருப்பு பேரேடு)

திகதி	கொள்வனவுகள்			வழங்கப்பட்டது			Balance	
	அலகுகளின் எண்ணிக்கை	அலகொன்றின் கிரயம்	மொத்த தொகை	அலகுகளின் எண்ணிக்கை	அலகொன்றின் கிரயம்	மொத்த தொகை	அலகுகளின் எண்ணிக்கை	மொத்த தொகை
1.4.16							16,000	256,000
10.4.16				5,000	16	80,000	11,000	176,000
20.4.16	10,000	17	170,000				21,000	346,000
15.4.16	37,000	15	555,000				58,000	901,000
25.4.16				30,000	15.53	465,900	28,000	435,100
10.6.16	41,000	18	738,000				69,000	1,173,100
29.6.16				8,000	17	136,000	61,000	1,037,100

(05 புள்ளிகள்)

பிரிவு A இன் நிறைவு

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கப்படல் வேண்டும்
மொத்தம் 30 புள்ளி

ஐந்தாம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

ஸ்பிரிச்சுவல் டிரேடிங் PLC

காசுப்பாய்ச்சல் கூற்று (செயற்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து)

31 மார்ச் 2016 முடிவடைந்த ஆண்டுக்கான நிதிநிலைக் கூற்றுக்கள்

இயக்க நடைவடிக்கைகளில் இருந்து நிதிநிலை		
வரிவிதிப்பிற்கு முன்னதான நிகர இலாபம்		1,850,000
சரிசெய்தலுக்கான		
தேய்மானம்	300,000	
அகற்றல் இழப்புகள்	50,000	
வட்டி செலவுகள்	200,000	
பணிக்கொடைக்கு ஏற்பாடு	450,000	1,000,000
தொழிற்பாடு மூலதன முந்திய இயக்க இலாபம்		2,850,000
கையிருப்பில் அதிகரிப்பு	(3,400,000)	
வியாபார வருமதி குறைப்பு	520,000	
வியாபார சென்மதி அதிகரிப்பு	1,330,000	(1,550,000)
இயக்க நடைவெடிக்கைகளில் இருந்து காசு உருவாக்கம்		1,300,000
செலுத்த வேண்டிய வட்டி	(70,000)	
செலுத்த வேண்டிய வருமான வரி	(180,000)	(250,000)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான நிகரக் காசுப் பாய்ச்சல்		1,050,000

வருமான வரி

காசு	180,000	B/B/F	300,000
B/C/F	570,000	இ மற்றும் ந	450,000
	750,000		750,000

வட்டி

காசு	70,000	B/B/F	120,000
B/C/F	250,000	இ மற்றும் ந	200,000
	320,000		320,000

(05 புள்ளிகள்)

ஆறாம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

$$\begin{aligned} \text{மொத்த இலாப வீதம்} &= \text{மொத்த இலாபம்} / \text{விற்பனை} \quad 4,100/14,500 * 100 \\ &= 28.28\% \end{aligned}$$

$$\begin{aligned} \text{விரைவுச் சொத்து விகிதம்} &= \text{தற்போதைய சொத்து} / \text{கையிருப்பு} \\ &= 6,550 - 2,000 : 2,900 \\ &= 1.57: 1 \end{aligned}$$

$$\begin{aligned} \text{நடைமுறை விகிதம்} &= \text{தற்போதைய சொத்து} / \text{தற்போதைய பொறுப்புகள்} \\ &= 6,550 - 2,900 \\ &= 2.26: 1 \end{aligned}$$

$$\begin{aligned} \text{தொக்கு இருப்புக் காலம்} &= \text{சராசரி இருப்பு} / \text{கடன் விற்பனை} \\ &= ((2,000+2,100)/2) / 10,400 * 365 \\ &= 72 \text{ நாட்கள்} \end{aligned}$$

பதிலாக, முடிவு இருப்பு விகிதத்தைக் கணிப்பிடுவதற்காக தொகுதி எண்ணாக எடுக்க முடியும். பின்னர் விகிதமானது 50.3 அல்லது 51 நாட்கள் ஆகும்.

$$\begin{aligned} \text{பங்கொன்றிற்கான வருவாய்} &= \frac{\text{வரியின் பின் இலாபம்}}{\text{சாதாரண பங்குகளின் நிறையேற்றிய சராசரி எண்ணிக்கை}} \\ &= 2,450 / 1500 \\ &= 1.633 \text{ பங்கொன்றிற்கு.} \end{aligned}$$

$$\begin{aligned} \text{தொழிற்படுத்திய மூலதனம் மீதான வருமானம்} &= \frac{\text{வட்டி மற்றும் வரியிற்கு முன்னதான இலாபம்}}{\text{தொழிற்படுத்திய மூலதனம்}} * 100 \\ &= (2,450 / 6,700) * 100 \\ &= 36.56\% \end{aligned}$$

(10 புள்ளிகள்)

ஏழாம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

(a)

நிதிநிலைக் கூற்றுக்களின் பிரித்தெடுப்புக்கள்

நடைமுறையல்லாச் சொத்துக்கள்		
குத்தகைச் சொத்துக்கள்	8,500,000	
தேய்மானம்	(1,062,000)	
கொண்டு செல்லும் பெறுமதி		7,437,500
குத்தகைக் கடன் பொறுப்புகள்		
ஆரம்ப மீதி		
ஆண்டில் பெற்ற வசதிகள்	5,100,000	
ஆண்டில் மீளச் செலுத்தியவை	(646,640)	
முன்கூட்டிய தொக்குகள்	(536,000)	
இறுதி மீதி		3,917,360
குத்தகைக் கடனின் நடைமுறையிலுள்ள பகுதி		750,102.40
குத்தகைக் கடனின் நடைமுறையில் அல்லாத பகுதி		3,167,257.60

குத்தகைச் சொத்துக்கள் 8 வருட தேய்மானம் உள்ளது. PPE இனைப் போலவே (உரிமையாளர் மாற்றப்பட்டுள்ளது)

வருமானக்கூற்று

PPE குத்தகை சொத்துக்களின் தேய்மானம்		1,062,500
வட்டிச் செலவுகள்		730,240

குத்தகை நிலைமாறும் அட்டவணை

வருடங்கள்	ஆரம்ப மீதி	வட்டி	தவணைக் கொடுப்பனவு	இறுதி மீது
1	4,564,000.00	730,240.00	(1,376,880.00)	3,917,360.00
2	3,917,360.00	626,777.60	(1,376,880.00)	3,167,257.60
3	3,167,257.60	506,761.22	(1,376,880.00)	2,297,138.82
4	2,297,138.82	367,542.21	(1,376,880.00)	1,287,801.03
5	1,287,801.03	206,048.16	(1,376,880.00)	116,969.19

- முதலாம் வருடத்தில் 5,100,000.00 இருந்து 536,000.00 கழிக்கப்பட்டது

(6 புள்ளிகள்)

- b) LKAS 08 படி, பயனுள்ள உயிர்ச்சொத்துக்களின் மாற்றங்களானது கணக்கியல் மதிப்பீடுகளின் மாற்றங்களாக கருதப்படுகிறது. மதிப்பீடுகளின் மாற்றங்கள் வாய்ப்பாக கணக்கிடப்படுகிறது. அது தற்போதைய வருடத்திற்கும் மற்றும் எதிர்கால வருடத்திற்குமாகும்.

(04 புள்ளிகள்)

(மொத்தம் 10 புள்ளிகள்)

பிரிவு B இன் நிறைவு

இப்பகுதியின் இரு வினாக்களுக்கும் விடையளிக்கப்படல் வேண்டும்.
(மொத்தம் 50 புள்ளிகள்)

8ம் வினாக்களுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

- (a) சுஹத ஹோல்டிங் PLC,
முற்றடக்கவருமானக் கூற்று
2016 மார்ச் 31 ஆந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கானது.

ரூ.('000)

	குறிப்பு		
விற்பனை			77,200
விற்பனைக் கிரயம்			(52,748)
மொத்த இலாபம்			24,452
ஏனைய வருமானம்	01		1,240
			25,692
விநியோகச் செலவுகள்		(7,225)	
நிர்வாகச் செலவுகள்		(7,542)	
ஏனைய செலவுகள்		(100)	
நிதிச் செலவுகள்	02	(958.8)	(15,825.80)
வரிக்குமுந்தைய இலாபம்	03		9,866.20
வரி	04		(330)
வரிக்குபிந்தைய இலாபம்			9,536.20
பிறமுற்றடக்க வருமானம்			
நிலமீள்மதிப்பு			1500
ஆண்டுக்கான மொத்த முற்றடக்கவருமானம்			11,036.20

(10 புள்ளிகள்)

(a) சுஹத ஹோல்டிங் PLC,
நிதிநிலைக்கூற்று
2016 மார்ச் 31 இல் உள்ளவாறானது.

ரூ.('000)

விபரம்	குறிப்புகள்	தொகை	தொகை
சொத்துக்கள்			
நடைமுறையல்லாச் சொத்துக்கள்:			
ஆதனம்,பொறி மற்றும் உபகரணம்	05	18,195	
முதலீடு-பட்டியலிடப்பட்ட பங்குகள்		3,051.20	21,246.20
நடைமுறைச் சொத்துக்கள்:			
தொக்குகள்		15,040	
வியாபார வருமதிகள்		6,350	
முற்கொடுப்பனவுகள்		510	
குறுங்கால முதலீட்கள்		360	
வங்கி மீதி		390	
காசுக் கையிருப்பு		20	22,670
மொத்த சொத்து			43,916.20
உரிமையாண்மையும் பரிப்புகளும்			
குறிப்பிடு மூலதனம்	06	6,000	
மீள்மதிப்பு ஒதுக்கம்		1,500	
கைக்கொள் இலாபம்		16,434.20	
மொத்த உரிமையாண்மை			23,934.20
நடைமுறையல்லாப் பரிப்புகள்			
காலக் கடன்		4,000	4,000
நடைமுறைப் பரிப்புகள்			
வியாபார சென்மதிகள்		3,400	
வேறு குறுகிய காலக்கடன்		11,000	
அட்டுறு செலவுகள்		1,102	
செலுத்த வேண்டிய வருமானவரி		480	15,982
மொத்த உரிமையாண்மையும் பரிப்புகளும்			43,916.20

(8 புள்ளிகள்)

- (a) சுஹத ஹோல்டிங் PLC
உரிமையாண்மை மாற்றங்கள் பற்றிய கூற்று
2016 மார்ச் 31 ஆந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கானது

	குறிப்பிடு மூலதனம்	மீள்மதிப்பு ஒதுக்கம்	ரூ.('000) கைக்கொள் இலாபம்
ஆரம்பத்தில் மீதி	6,000		7,898
மொத்த பிறமுற்றடக்க வருமானம்		1,500	9,536.20
பங்குலாபம்			(1,000)
மொத்தம்	6,000	1,500	16,434.20

(3 புள்ளிகள்)

- (b) குறிப்பு 05 - கிரயம் / மதிப்பீடு

ரூ.('000)					
விபரம்	காணி	கட்டடம்	மோட்டார் வாகனங்க ள்	தளபாடம் மற்றும் இணைப்புக ள்	மொத்தம்
ஆரம்பத்தில் மீதி	3,500	15,000	7,500	4,400	30,400
மீள்மதிப்பு	1,500				1,500
அகற்றல்			(3,500)		(3,500)
மொத்தம்	5,000	15,000	4,000	4,400	28,400
தேய்மானம்					
ஆரம்பத்தில் மீதி		2,600	3,500	2,550	8,650
ஆண்டுக்கான கட்டணங்கள்		750	1,325	880	2,955
அகற்றல் இழப்பு			(1,400)		(1,400)
மொத்தம்		3,350	3,425	3,430	10,205
2016 மார்ச் 31 இற்கு கொண்டு செல்லும் பெறுமதி	5,000	11,650	575	970	18,195

(4 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

குறிப்பு 01 - ஏனைய நிதி வருமானம்

பரீட்சை மீதியில் இருந்து	=	2,740
மீள்மதிப்பு ஒதுக்கம்	=	(1,500)
இலாபநட்ட கணக்கிற்கு	=	<u>1,240</u>

குறிப்பு 02 - நிதிச் செலவுகள்

காலக் கடன் வட்டி (5,000*12*11:2)	=	50
ஏனைய கடன் வட்டி	=	960
கடன் செலவு சரிசெய்தல்	=	(51.2)
இலாபநட்ட கணக்கிற்கு	=	<u>958.80</u>

குறிப்பு 03 - வரிக்கு முந்தைய இலாபம்

செலுத்தப்பட்ட பின் வந்த வரிக்கு முந்தைய இலாபம்

நேரடி ஊதியம்	=	1,000
கணக்காய்வுக் கட்டணம்	=	500
தேய்மானம்	=	2,955
பாதகக் கடன்	=	500

குறிப்பு 04 - வரி

நடைமுறையாண்டு வரி	=	480
மேலதீக ஒதுக்கீடு	=	(150)
இலாபநட்ட கணக்கிற்கு	=	<u>330</u>

குறிப்பு 06 - குறிப்பிடு மூலதனம்

600,000 குறிப்பிடு மூலதனம், ஒவ்வொன்றும் ரூபா 10.00	=	6,000,000
--	---	-----------

குறிப்பு 07 - பங்குலாபம்

15 மே 2016 இல் நடைபெற்ற கம்பனி கூட்டத்தில் ஒரு பங்கிற்குரிய பங்குலாபம் ரூ2.50 ஆக கம்பனியால் அறிவிக்கப்பட்டது. அது ரூ.1,500,000.00 க்கு தொகுக்கப்பட்டதாகும். LKAS 10 படி, இது நிதியியல் கூற்றறிக்கையில் பொறுப்பாக அடையாளப்படுத்தப்படவில்லை.

செயற்பாடு 1 – செலவு அட்டவணை

விபரம்	ரூ.('000)		
	விநியோகம் செலவு	நிர்வாகம் செலவு	ஏனையவை செலவு
அகற்றல் இழப்பு			100
தேய்மானம்	1,325	1,630	
அங்கத்தவர் கட்டணம்		170	
பாதகக் கடன்	500		
மின்சாரம்		68	
தொலைபேசி		24	
பரீட்சை மீதியில் இருந்து	5,400	4,150	
நேரடிக் கட்டணம்		1,000	
கணக்காய்வுக் கட்டணம்		500	
மொத்தம்	7,225	7,542	100

செயற்பாடு 2 – செலவு அட்டவணை

$$\begin{aligned} \text{மூலதன மதிப்பீடு} &= \frac{800,000+160,000}{10,000,000} \\ &= 9.6\% \end{aligned}$$

$$\begin{aligned} \text{மூலதனத் தொகைகள்} &= (1,700 \times 9.6\% \times 3/12) + (1,300 \times 9.6\% \times 1/12) = 51.2 \\ &= 960 - 51.2 \\ &= 908.8 \end{aligned}$$

செயற்பாடு 3 – இலாபம் அல்லது இழப்பு அகற்றல்

மோட்டார் வாகனங்கள்	3,500.00
குறைவான தேய்மானம்	(1,400.00)
நிகர புத்தக பெறுமதி	2,100.00
விற்பனை	2,000.00
அகற்றல் மீதான இழப்பு	100.00

9ம் வினாவுக்கான விதந்துரைக்கப்பட்ட விடைகள்

(a)	(i)		
	நன்மதிப்பு கணிப்பு		
	பெற்றோர் முதலீடு	=	100,000
	NCI நியாய மதிப்பு	=	50,000
	மொத்தம்	=	150,000
	இழப்பு – கையகப்படுத்தும் தேகதியில் நிகர சொத்துக்கள்		
	துணை குறிப்பிடு மூலதனம்	=	100,000
	பொது ஒதுக்கம்	=	5,000
	கைக்கொள் இலாபம்	=	40,000
	மொத்தம்	=	145,000
	நன்மதிப்பு	=	<u>5,000</u>

(ii)
KDL கம்பனி
 நிதிக்கூற்றுகளின் ஒருங்கிணைந்த அறிக்கை
 2016 மார்ச் 31 ற்கானது.

ரூ.('000)

ஆதனம்,பொறி மற்றும் உபகரணம் (95000+19500-120+200-80-50+20)		114,470
நன்மதிப்பு		5,000
நடைமுறைச் சொத்துக்கள்		
தொக்குகள் (10000+10000-1000)	19,000	
வியாபார வருமதிகள் (210000+212000-2000)	420,000	
குறுங்கால முதலீடு	35,000	
காசு (5700+1450+1500)	8,650	482,650
மொத்த சொத்துக்கள்		602,120
மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்		
குறிப்பிடு மூலதனம்	200,000	
பொது ஒதுக்கம்	21,500	
கைக்கொள் இலாபம் (செ-2)	135,540	
பெற்றோர் பங்கு		357,040
கட்டுப்பாடற்ற வட்டி (செ-1)		59,580
மொத்த பங்கு		416,620
நடைமுறைப் பொறுப்பு (112000 + 74000 - 2000 + 1500)		185,500
மொத்த பங்கு மற்றும் பொறுப்புகள்		602,120

(21 புள்ளிகள்)

செயற்பாடு

1. கட்டுப்பாடற்ற வட்டி

கையகப்படுத்தும் தேகதியில் நிகர சொத்துக்கள்	=	50,000
இலாபப்பங்கு (21,450 x 40%)	=	8,580
பொது ஒதுக்கப் பங்கு	=	1,000
மொத்தம்	=	<u>59,580</u>

2. ஒருங்கிணைக்கப்பட்ட கைக்கொள் இலாபம்

பெற்றோரின் பங்கு இலாபம்	=	123,700
துணை இலாபப்பங்கு (21,450 x 60%)	=	12,870
மேலதீக தேய்மானம்	=	20
அகற்றலின் இலாபம்	=	80
PPE அகற்றல் மீதான URP (200 x 120)	=	(80)
தொக்குகள் மீதான URP [(5,000/125) x 25]	=	(1,000)
தேய்மானம்	=	(50)
மொத்தம்	=	<u>135,540</u>

(b) அழைப்பாணை மற்றும் கேள்வி ஆனது நிதியியல் அறிக்கையை தயார்படுத்தும் போது எந்த விடயம் சம்பந்தமாகவும் விசேட வியாபார நிறுவனத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர் மற்றும் கணக்காய்வாளர் என்பவர்களிடம் கேட்டல் வேண்டும்.

விசாரணைகள் செய்வதன் மூலம் அல்லது விசாரணைகளைத் தக்கவைத்தல் என்பன அறிவித்தலில் எழுதப்பட்டிருத்தல் இச்சட்டத்தின் கீழ் கடமைகளை திறமையாகச் செய்வதற்கு அவசியமானதாக அல்லது உகந்ததாக கருதப்படுகிறது. அவ்நோக்கத்திற்காக விசேட வியாபார நிறுவனத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர் மற்றும் கணக்காய்வாளரை அழைக்க நேரிடும்.

(4 புள்ளிகள்)


(மொத்தம் 25 புள்ளிகள்)

Notice :

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”.

The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



© 2017 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)

All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)